

எஸ்எம்பி பினான்ஸ் பிஎல்சி

2011 ஆம் ஆண்டின் நிதி வணிகச் சட்ட இல.42 இன் பிரிவு 29 (5) இன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கைகளை வெளியிடுதல்

ஜூன் 30இல் முடிவடைந்த காலப்பகுதிக்கான முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)				
ரூபா மில்லியனில்	நடைமுறை காலம்		முன்னைய காலம்	
	01.01.2026 முதல் 30.06.2026 வரை	வட்டி வருமானத்தின் % ஆக	01.01.2025 முதல் 30.06.2025 வரை	வட்டி வருமானத்தின் % ஆக
வட்டி வருமானம்	341	100.0%	299	100.0%
வட்டிச் செலவினம்	(126)	37.0%	(97)	32.4%
தேறிய வட்டி வருமானம்	215	63.3%	202	67.6%
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	4	1.2%	7	2.5%
வியாபார நடவடிக்கைகள் மூலமான இலாபம் / (நட்டம்)	-	0.0%	-	0.0%
ஏனைய வருமானம்	3	1.0%	9	3.1%
தொழிற்பாட்டு செலவினங்கள் (கடன் இழப்பு நீங்கலாக)	(220)	64.6%	(189)	63.2%
கடன் இழப்பு	139	40.7%	41	13.7%
வரிக்கு முன்னரான இலாபம்/ (நட்டம்)	142	41.6%	70	23.6%
FS & SSCIL மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி	(43)	12.7%	(27)	9.0%
வருமான வரி	(20)	5.8%	(4)	1.2%
துணை நிறுவனத்தின் பங்கு இலாபம்/(நட்டம்)	-	0.0%	-	0.0%
வரிக்குப் பின்னரான இலாபம்/ (நட்டம்)	79	23.1%	39	13.1%

ஜூன் 30இல் உள்ளவாறு முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)				
ரூபா மில்லியனில்	30.06.2026 இல் உள்ளவாறு	மொத்த சொத்துக்களின் % ஆக	30.06.2025 இல் உள்ளவாறு	மொத்த சொத்துக்களின் % ஆக
சொத்துக்கள்				
காசு மற்றும் வங்கி மீதிகள்	46	0.7%	47	0.7%
அரசு பிணையங்கள்	262	3.7%	122	1.9%
வங்கிகளிலுள்ள இருப்புகள்	2,671	37.9%	2,655	40.8%
தொடர்பான தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை	213	3.0%	1	0.0%
கடன்கள் (தொடர்பான தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை நீங்கலாக)	2,019	28.7%	2,280	35.1%
நிதியியல் முதலீடுகள்	165	2.3%	150	2.3%
பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள்	-	0.0%	-	0.0%
முதலீட்டுச் சொத்துக்கள்	1,184	16.8%	729	11.2%
சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்	59	0.8%	77	1.2%
அருவச் சொத்து	263	3.7%	266	4.1%
ஏனைய சொத்துக்கள்	168	2.4%	174	2.7%
மொத்தச் சொத்துக்கள்	7,050	100.0%	6,501	100.0%
பொறுப்புகள்				
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	2,456	34.9%	2,226	34.2%
தொடர்பான தரப்பினருக்கு செலுத்த வேண்டியவை	10	0.1%	4	0.1%
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புகள்	331	4.7%	271	4.2%
ஏனைய படுகடன்கள்	143	2.0%	138	2.1%
ஏனைய பொறுப்புகள்	225	3.2%	185	2.8%
மொத்தப் பொறுப்புகள்	3,165	44.9%	2,824	43.4%
பங்குரிமை மூலதனம்				
கூறப்பட்ட மூலதனம்	3,063	43.4%	3,063	47.1%
நியதி ஒதுக்கு நிதியம்	63	0.9%	55	0.9%
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	682	9.7%	490	7.5%
ஏனைய ஒதுக்குகள்	77	1.1%	69	1.1%
மொத்த பங்குரிமை மூலதனம்	3,885	55.1%	3,677	56.6%
மொத்தப் பொறுப்புகள் மற்றும் உரிமைப் பங்கு	7,050	100.0%	6,501	100.0%
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி (ரூ)	0.41		0.38	

திரிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்று குறிகாட்டிகள்				
ரூபா மில்லியனில்	30.06.2026 இல் உள்ளவாறு		30.06.2025 இல் உள்ளவாறு	
	உண்மை	தேவையானது	உண்மை	தேவையானது
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை				
அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்	77.51%	8.5%	81.53%	8.5%
மொத்த மூலதன போதுமை விகிதம்	76.88%	12.5%	80.86%	12.5%
வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	985.93%	10.0%	1206.69%	10.0%
கடன் சொத்துப்பட்டியலின் தரம்				
மொத்த நிலை 3 கடன் விகிதம்	17.11%		31.99%	
நிகர நிலை 3 கடன் விகிதம்	7.82%		15.04%	
நிகர நிலை 3 கடன்கள் மைய மூலதன விகிதம்	5.91%		13.34%	
நிலை 3 குறைபாடு பாதுகாப்பு விகிதம்	54.29%		52.98%	
மொத்த குறைபாடு பாதுகாப்பு விகிதம்	12.21%		22.42%	
இலாபத்தன்மை				
தேறிய வட்டி இலாபம்	6.11%		6.23%	
சொத்துக்கள் மீதான வருவாய்	4.0%		2.2%	
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்	4.05%		2.12%	
வருமானத்திற்கான செலவு விகிதம்	98.65%		86.08%	
திரவத்தன்மை				
தேவையான திரவச் சொத்துகளுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்தபட்சம் 100%)	981.48%		1033.08%	
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்	16.68%		16.78%	
விஞ்ஞாபனத் தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை	9 BB		9 BB	
வெளிவாரி கொடுகடன் தரமில்				

30 ஜூன் 2026 இல் முடிவடைந்த காலத்திற்கு வைப்புகள், கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல் ஆகியவற்றில் நிறுவனம் எந்த ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க செயல்படாத தலங்கள் மறு வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தல்:

கீழே கையொப்பமிட்டுள்ள எஸ் எம் பி பினான்ஸ் பீஎல்சி இன் தலைமை நிர்வாக அதிகாரி (பதில்), நிதித் தலைவர் (பதில்), முகாமைமையாளர் - இணக்க அலுவலராகவுள்ள நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.

(அ) மேற்குறிப்பிட்ட கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இக்கூற்றுக்களில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய தவிர, ஏனையவை எஸ் எம் பி பினான்ஸ் பீஎல்சி இன் கணக்காய்வு செய்யப்படாத நிதியியல் கூற்றுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

(ஒப்பம்) நிஜல் விஜேசிங்ஹு தலைமை நிர்வாக அதிகாரி (பதில்) 24 ஆகஸ்ட் 2026	(ஒப்பம்) மேனக்க சில்வா நிதித் தலைவர் (பதில்) 24 ஆகஸ்ட் 2026	(ஒப்பம்) ரந்துலானி கொடகே முகாமைமையாளர் - இணக்கம் 24 ஆகஸ்ட் 2026
---	--	--



எஸ்எம்பி பினான்ஸ் பிஎல்சி

இல. 282/1, CBS கட்டிடம், காலி வீதி, கொழும்பு 03.
தொலைபேசி: +94-(0)11-4 222 888, தொலைநகல்: +94-(0)11-4 222 889

கிளைகள்: இல. 11 A, பிரதான வீதி, தெனியாய | இல. 15/15B, புகையிரத நிலைய வீதி, நர்கொழும்பு | இல. 301/A, காலி வீதி, கொழும்பு 03 | இல. 113A, இரத்தினபுரி வீதி, பண்டாரகம
இல. 553/B, திருகோணமலை வீதி, மாத்தளை | இல. 50,1/1, காலி வீதி, அம்பலங்கொட | இல. 214, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 13 | இல. 362, காலி வீதி, கொழும்பு 06
2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சபையின் அங்கீகாரம் பெற்றது